



கொழும்பு பல்கலைக்கழக விவசாய தொழிநுட்ப மற்றும் கிராமிய
விஞ்ஞானங்களுக்கான நிறுவனம் (UCIARS)
வெலிகத்த, ஹம்பாந்தோட்டை

பணிப்பாளர் பதவி

கொழும்பு பல்கலைக்கழக விவசாய தொழிநுட்ப மற்றும் கிராமிய
விஞ்ஞானங்களுக்கான நிறுவனமானது பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் /
பரிந்துரைகளை வரவேற்கிறது.

விண்ணப்பதாரி / பரிந்துரைக்கப்படுபவர் இலங்கையின் குடிமக்களாக இருப்பதுடன் 63
வயதிற்கும் குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும். வெற்றிகரமான விண்ணப்பதாரி
/ பரிந்துரைக்கப்படுபவர் நியமனத் திகதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அல்லது
அவர் தனது 65 வயதைப் பூர்த்திசெய்யும் வரையில், எது முதலில் நிகழ்கிறதோ
அதுவரை பதவியில் இருப்பர்.

UCIARS ஆனது 2008 ஆகஸ்ட் இல் வெலிகத்த ஹம்பாந்தோட்டையில் நிறுவப்பட்டது
மற்றும் இது கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்
கற்கை நெறிகளை (விவசாய தொழில்நுட்பத்தில் உயர் டிப்ளமோ மற்றும் இளமானி
பட்டம்) நடாத்தி வருவதுடன் விவசாய தொழில்நுட்பம், விவசாய வணிகங்கள்,
கிராமிய விஞ்ஞானங்கள் மற்றும் பிற தொடர்புடைய பகுதிகளில் அறிவுறுத்தல்கள்,
பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆலோசனைகள் மற்றும் சமூக விரிவாக்க
திட்டங்களை வழங்குகிறது.

பணிப்பாளர் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாகவும் அதன்
முதன்மை கல்விசார் அலுவலராகவும் மற்றும் கணக்கு அலுவலராகவும் இருப்பார்.
அவர் நிறுவனத்தின் பொறுப்பு கூறும் அதிகாரியாகவும், நிறுவன முகாமைத்துவ சபை
மற்றும் கல்வி சார் அவை உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார்.

அவர் பல்கலைக்கழக மூதவையின் அங்கத்தவராகவும் இருப்பார். நிறுவனத்திற்குள்
ஒழுக்கத்தை பராமரிக்க பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதலின் கீழ்
பணிப்பாளர் பொறுப்பாக இருப்பார்.

பணிப்பாளர் தனது அறிவுசார் புலமை மற்றும் நிர்வாகத்திறன் மூலம் நிறுவனத்தின்
இலக்குகளை அடையக்கூடிய ஒரு நோக்கினைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி / பரிந்துரைக்கப்படுபவர் உயர் கல்வி புலமைசார் திறன்கள் மற்றும்
நேர்மைத்திறன் உடையவராகவும் சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டு தோற்றப்பாட்டு
பதிவுகள், நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ பண்புகளுடன் உயர்தர ஒருவருக்கொருவர்
இடையிலான திறன்கள், மற்றும் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் பற்றிய
தெளிவான புரிதலைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

வெற்றிகரமான விண்ணப்பதாரர் UCIARS வெலிகத்த ஹம்பாந்தோட்டை இல் முழுநேர
அடிப்படையில் இருக்க வேண்டும்.

பணிப்பாளர் ரூ.117,350 - 13x2700 - 152,450 p.m [U-AC 5 (II)] அளவில் சம்பளத்தைப் பெறுவதுடன் பதவிக்கு பொருந்தும் இதர கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்படும். தற்போது பொது சேவையில் இருப்பவர்கள், பொதுச் சேவையில் தற்போதைய சம்பளப் புள்ளியை விடக் குறைவான சம்பளப் புள்ளியில் வைக்கப்படமாட்டார்கள்.

பின்வரும் ஆவணங்கள் விண்ணப்பங்கள் / பரிந்துரைகளுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

(i) பிறந்த திகதி உட்பட விண்ணப்பதாரி / பரிந்துரைக்கப்பட்டவரின் பூரணமான சுயவிபரம் (பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும்).

(ii) நிறுவனத்தின் மேம்பாட்டுக்கான நோக்கு பற்றிய கூற்று.

(iii) பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அவர் எதனை அடைவதற்கு முன்மொழிகிறார் என்பது பற்றிய ஒரு சுருக்கமான விபரம்.

(iv) பரிந்துரையாக இருப்பின், பரிந்துரைக்கப்பட்டவரின் ஒப்புதல் கடிதம்.

(v) கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், தொழில்முறைத் தொடர்பாடல்கள், மற்றும் நிர்வாக திறன்கள், வினைத்திறனான தலைமைத்துவம் போன்றவற்றுக்கான ஆதாரங்களின் நகல்கள்.

(vi) UCIARS தவிர்ந்த பிற பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவவராயின், பதவிக்கு நியமிக்கப்பட்டால் விண்ணப்பதாரி / பரிந்துரைக்கப்படுபவர் குறித்த நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்படலாம் என்பதை குறிக்கும் நிறுவனத் தலைவரின் கடிதம்.

செப்டம்பர் 11, 2020 திகதியிட்ட ப. மா. ஆ. சுற்றறிக்கை இல. 07/2020 இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி தேர்வு செயல்முறை நடைபெறும். (சுற்றறிக்கையை www.ugc.ac.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்)

விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் கடித உறை ஒன்றினுள் இடப்பட்டு முத்திரையிடப்பட்டு சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கொழும்பு பல்கலைக்கழக விவசாய தொழிநுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனம், வெலிகத்த, ஹம்பாந்தோட்டை அவர்களுக்கு முகவரியிடப்பட்டு அவர்களது அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு அல்லது பதிவு தபாலில் 2021 ஒக்டோபர் 21 ஆம் திகதி பி. ப. 3.00 மணிக்கு முன்னதாக கிடைக்கப்பெறுமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தினை/பரிந்துரையினை கொண்டிருக்கும் கடித்த உறையின் இடது பக்க மேல் மூலையில் "பணிப்பாளர் பதவி" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

முடிவுத் திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

நிறுவன முகாமைத்துவ சபையின் செயலாளர்
கொழும்பு பல்கலைக்கழக விவசாய தொழிநுட்ப மற்றும் கிராமிய
விஞ்ஞானங்களுக்கான நிறுவனம்
வெலிகத்த, ஹம்பாந்தோட்டை
19.09.2021